

திருநீற்றுப் புதன்

- I யோவேல் 2: 12-18
- II 2 கொரிந்தியர் 5: 20 - 6: 2
- III மத்தேயு 6: 1-6, 16-18

திரும்பி வாருங்கள்; ஒப்புரவாகுங்கள்; கைம்மாறு பெறுங்கள்

எப்போது மனம்மாறுவது?

ஒரு மறைக்கல்வி வகுப்பில், “எப்போது மனம் மாறுவது?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மறைக்கல்வி ஆசிரியர், “உங்களுடைய வாழ்வின் இறுதி நாளில் மனம் மாறுங்கள்” என்று பதிலளித்தார்.

“வாழ்வின் இறுதி நாளை அறிவது கடினமாயிற்றே” என்று சொல்லப்பட்டபோது, “அப்படியானால், இன்றே மனம் மாறுங்கள்” என்று தெளிவாய்ப் பதிலளித்தார் ஆசிரியர்.

கடைசி நேரத்தில் மனம் மாறிக் கொள்ளலாம் என்பது சாத்தியமில்லாத ஒன்று. இன்றே மனம் மாறுவதுதான் கடவுளுக்கு ஏற்றது. ஏனெனில், இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

தவக்காலத்தின் முதல் நாளான இன்று நாம் மனம் மாறுவதற்கு அழைக்கப்படுகின்றோம். நாம் ஏன் மனம் மாறவேண்டும்? மனம் மாறும்போது கடவுள் அளிக்கும் ஆசிகள் என்ன? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.

அ. இன்றே மீட்பு நாள்!

“எதுவும் தாமதமாகிவிடவில்லை. இந்த இடத்தில் ஆரம்பித்தால்கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும்” என்பார் தமிழில் மிகப்பெரிய எழுத்தாளரான அறியப்படும் வண்ணதாசன்.

‘வாழ்க்கையைப் பாவத்தில் மூழ்கடித்து வீணடித்து விட்டோமே! இனிமேல் மனம் மாறி என்ன ஆகப் போகிறது?’ என்று நினைக்கும் மனிதர்கள், இப்போது மனம் மாறினாலும்; அல்லது இப்போது புதியதொரு வாழ்வைத் தொடங்கினாலும், கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் அளிக்கும் கைம்மாறைப் பெறலாம் என்பதை மறைமுகமாக எடுத்துக்கின்றது மேலே உள்ள வார்த்தைகள்.

யூதா நாட்டினர் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடியாததால் தங்கள் நாட்டில் கொடிய வறட்சியையும், வெட்டுக் கிளிகளால் வந்த அழிவினையும் சந்தித்தார்கள். இதையெல்லாம் கடவுள் யூதா நாட்டினருக்கு அழித்த தண்டனையாகவே பார்த்த, நான்காம்

நூற்றாண்டில் வாழ்ந்த இறைவாக்கினர் யோவேல், மக்களை மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கின்றார். அப்படி அவர்கள் (சிறு குழந்தையிலிருந்து பெரியவர் வரை) மனம் மாறினால், கடவுள் அவர்கள்மீது கருணை காட்டுவார் என்கிறார் இறைவாக்கினர் யோவேல்.

கடவுளின் கருணையையும், அவரது இரக்கத்தையும் பெறுவதற்கு அவரிடம் திரும்பி வருவதும், இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் சொல்வது போல் அவரோடு ஒப்புரவாவதும் இன்றியமையாத செயல்கள். இவற்றை விடவும், இன்றே மீட்பு நாள் என்று இன்றைக்கே நாம் மனம் மாறுவது மிகவும் முக்கியமானது.

ஆ. கடவுள் இரக்கம்மிக்கவர்

ஒரு சிலரிடம் நாம் பேசுவதற்கும் பழகுவதற்கும், அவர்களை அணுகிச் செல்வதற்கும் தயங்குவோம்; அல்லது அஞ்சுவோம். காரணம், அவர்களின் தோற்றமும் இயல்பும் நம்மை அச்சுறுத்துவதாக இருக்கலாம்; ஆனால், ஆண்டவர் அப்படியில்லை; அவர் அருள் நிறைந்தவர்; இரக்கம் மிக்கவர். அதனால் அவரிடம் நாம் எளிதாகத் திரும்பிச் செல்லலாம்; அவரோடு நாம் ஒப்புரவாகலாம்.

இன்றைய இரண்டாம் வாசகம், கடவுள் எந்த அளவுக்கு இரக்கம் மிக்கவர் என்பதையும், ஒப்புரவுக்கு எந்த அளவுக்குத் தயாராக இருக்கின்றார் என்பதையும் எடுத்துக் கூறுகின்றது. கடவுள் கொடுத்த

கட்டளையை மீறி, மனிதன்தான் பாவம் செய்தான். எனில், பாவம் செய்த மனிதன்தான் கடவுளைத் தேடிச் சென்றிருக்கவேண்டும். ஆனால், கடவுளே பாவம் செய்த மனிதனைத் தேடி வந்து, அவனோடு பாவம் அறியாத தன் மகனைப் பாவ நிலை ஏற்கச் செய்து, அவர் வழியாக ஒப்புரவாகின்றார். இத்தகைய இரக்கமிக்க கடவுளோடு, நாம் நம்முடைய பாவத்தை விட்டு, மனம் மாறி, ஒப்புரவாகுவதுதான் சிறந்தது.

இ. மனம் மாற்றம் செயலில் வெளிப்படட்டும்

திருமுழுக்கு யோவான் தன்னிடம் திருமுழுக்குப் பெற வந்த வந்தவர்களிடம், “நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்” (மத் 3:8) என்பார்.

தவக்காலத்தின் முதல் நாளான இன்று, மன மாற்றத்திற்கான அழைப்பினைப் பெற்றிருக்கும் நாம், அந்த மன மாற்றத்தைனைச் செயலில் காட்டவேண்டும். நாம் மனமாற்றத்தினைச் செயலில் காட்டுவதற்கு இறைவேண்டல், அறச் செயல்கள், நோன்பிருத்தல் ஆகிய மூன்று வழிமுறைகளை ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில் கற்பிக்கின்றார். இந்த மூன்று வழிமுறைகளை மக்கள் பார்க்க வேண்டும் என்று செய்யக்கூடாது என்பதையும், அவ்வாறு செய்தால் அவர்களுக்குக் கைம்மாறு கிடைக்காது என்பதையும் இயேசு மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார்.

பரிசேயர்கள் மக்கள் பார்க்க வேண்டுமென்றே இறைவேண்டல் செய்தார்கள், நோன்பிருந்தார்கள், அறச் செயல்கள் செய்தார்கள். இதெல்லாம் வெளிவேடம் எனவும், இத்தகையோருக்குக் கைம்மாறு அல்ல, தண்டனைதான் கிடைக்கும் (மத் 23; 13-23) என்கிறார் இயேசு. நாம் கடவுளிடமிருந்து கைம்மாறு பெற வேண்டும் என்றால், நாம் செய்கின்ற யாவற்றையும் உள்ளார்ந்த விதமாய்ச் செய்ய வேண்டும். அப்போதுதான் நமக்குக் கைம்மாறு உண்டு.

இரக்கச் செயல்களை மறைவாய்ச் செய்தவர்

சில ஆண்டுகளுக்கு முன்பாக பெரியவர் ஒருவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார். தான் எதற்காகக் கௌரவிக்கப்படுகின்றோம் என்பது தொடக்கத்தில் அவருக்குப் புரியாமல் இருந்தது. பின்னர்தான் அவருக்கு எல்லாம் புரிந்தது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுக் கௌரவிக்கப்படும் அளவுக்கு அப்படி என்ன அந்தப் பெரியவர் செய்தார் என்ற கேள்வி நமக்கு எழலாம். அந்தப் பெரியவர் ஹிட்லரின் நாசிப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 669 யூதச் சிறுவர்களை மீட்டு, அவர்களைத் தன்னுடைய சொந்த நாடான பிரிட்டானியாவிற்கு அழைத்து வந்து பாதுகாத்து வந்தார். இதைப் பற்றிய செய்தி யாருக்குமே தெரியாமல் இருந்தது ஐம்பது ஆண்டுகள் கழித்து, தற்செயலாக இவரது நாள்குறிப்பைப் படித்துப் பார்த்த இவரது மனைவிதான் இதனை

வெளிவுலகிற்குக் கொண்டு வந்தார். இதனாலேயே இவருக்கு இந்தப் பாராட்டு கிடைத்தது.

இப்படி 669 யூதச் சிறுவர்களைக் காப்பாற்றி, அவர்களை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வந்த அந்தப் பெரியவர்தான் சர் நிக்கோலாஸ் வின்டன் என்பர் ஆவார்.

நாம் செய்யும் நற்செயல்களை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகச் செய்யாமல், யாருக்கும் தெரியாமல் செய்யவேண்டும். அப்போதுதான் கைம்மாறு கிடைக்கும் என்பதற்கு நிக்கோலாஸ் வின்டன் மிகப்பெரிய சான்று. அதனால், நாம் மனம் மாறுவோம். அந்த மனமாற்றத்தை நமது செயலில் வெளிப்படுத்தி, கடவுள் தரும் கைம்மாறினைப் பெறுவோம்.

சிந்தனைக்கு:

‘கதிரவனாக ஒளிதருவதற்கு வாய்ப்பு இருக்கும்போது, ஏன் மெழுகுவர்த்தியைப் போல் குறைந்த ஒளி தரவேண்டும்’ என்பார் நெப்போலியன் ஹில் என்ற அறிஞர். நாம் உலகிற்கு ஒளிதரும் கதிரவனாய் இருக்கவேண்டும். சாதாரண மெழுகுதிரியாய் அல்ல! அதற்கு நாம் மனம் மாறி, ஆண்டவரிடம் திரும்பி வந்து, அவரோடு ஒப்புரவாகி, அவருக்கு ஏற்புடைய செயல்களைச் செய்வோம். அப்போது ஆண்டவர் நமக்கு அளிக்கும் கைம்மாறு மிகுதியாகும்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை
மறைமாவட்டம்.